

இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனம் - 2021

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அகல் விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்கள் தொடர்புடைய குறிப்புக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2021 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசுக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தினதும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தினதும் ஏற்பாடுகளுக்கு இனங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாரானுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினத் தவிர்த்து, கூட்டுத்தாபனத்தின் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இனங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இனங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபிரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இனங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கூட்டுத்தாபனம் தொடர்ந்தியங்கும் என்னக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆழ்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் என்னக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கூட்டுத்தாபனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை

எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் அடிப்படையின் மீது கணக்கீடு செய்தல் மற்றும் கூட்டுத்தாபனம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துதல் முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கூட்டுத்தாபனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குப்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 அம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த மற்றும் காலர்தியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பறப்பு

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையென்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இனங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழுக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெலுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்கானும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம் இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டினைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக் கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளக்கக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளக்கக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.

- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- கூட்டுத்தாபனத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கூட்டுத்தாபனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஜியப்பாட்டிற்கு காரணமாகவள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். அத்துடன் அந்த வெளிப்படுத்தல்கள் போதியளவினதாக காணப்படாவிடின் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மீது தொடர்ந்தியங்கும் நிலைமை முடிவடையலாம்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கூட்டுத்தாபனத்தின் ஆரைகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேஷ பணிப்புரைகளுடன் கூட்டுத்தாபனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள்

1.5.1 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான உள்ளகக் கட்டுப்பாடு

கொடுக்கல் வாங்கல்கள் முகாமைத்துவத்தின் பொது மற்றும் திட்டவெட்டமான அதிகாரத்துடன் செயற்படுத்துதல், உரிய அறிக்கையிடல் நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கு தேவையான வகையில் கொடுக்கல் வாங்கல்களை பதிவுசெய்தல் மற்றும் சொத்துக்களுக்காக கணக்களித்தன்மையை பேணிச் செல்லல், முகாமைத்துவத்தின் பொது மற்றும் திட்டவெட்டமான அதிகாரத்துடன் மாத்திரம் சொத்துக்களை அணுகுதல், பதியப்பட்ட சொத்துக்களுக்கான கணக்களித் தன்மை காணப்படும் சொத்துக்களுடன் நியாயமான காலப்பகுதியில் இணக்கங் செய்தல் மற்றும் வேறுபாடுகள் காணப்பட்டால் அவை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றுக்கான நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக் கொள்வதற்கு போதியளவு “முறையான திட்டமிட்டப்பட்ட” உள்ளக்க கணக்கீட்டு கட்டுப்பாட்டு முறைமையொன்றை நிறுவனத்தினால் பேணிச் செல்வது அவசியமாகவுள்ளது.

1.5.2 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணக்கமின்மை

உரிய நியமங்களுடன் தொடர்பு மற்றும் முகாமைத்துவத்தின் கருத்துரை பரிந்துரை
இணக்கமின்மை

- | | | | | | |
|-----|---|---|---|--|--------|
| (ஆ) | இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 16 இன் 36 பிரிவின் பிரகாரம் ஆதனங்கள் பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்களின் வித்தியாசத்தின் மீது பெறுமதிகளின் வித்தியாசத்தின் மீது மீள்மதிப்பீடு செய்யப்பட வேண்டியிருந்த போதிலும் முழுமையாக பெறுமானத் தேய்வு கழிக்கப்பட்ட ரூபா 31,385,876 தொகை கிரயத்தை உடைய ஆதனங்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள் நியாயமான பெறுமதியில் நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டிருக்கவில்லை. | எதிர் காலத்தில் அடிப்படையை தேவையான சேராக்கல்கள் மேற்கொள்ளப்படும் என. | கிரயத்தை பயன்படுத்தி தேவையான சேராக்கல்கள் மேற்கொள்ளப்படும் என. | மீள்மதிப்பீடின் சொத்துக்கள் உரித்தான் உரிய ஆதனங்கள் பொறித்தொகுதி மற்றும் உபகரண வகுப்பை முழுமையாக மீள்மதிப்பீடு செய்யப்பட வேண்டும். | போது |
| (ஆ) | இலங்கை கணக்கீட்டு நியமம் 16 இன் 34 ஆம் பிரிவின் பிரகாரம் ஆதனங்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்களின் பெறுமதிகளின் வித்தியாசத்தின் மீது மீள்மதிப்பீடு செய்யப்பட வேண்டியிருந்த போதிலும் முழுமையாக பெறுமானத் தேய்வு கழிக்கப்பட்ட ரூபா 31,385,876 தொகை கிரயத்தை உடைய ஆதனங்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள் நியாயமான பெறுமதியில் நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டிருக்கவில்லை. | சொத்துக்கள் அடிப்படையில் கணக்குகள் பேணப்பட்டு வருகின்ற எமது நிறுவனத்திற்கு இந்த பந்தி பொருந்துவது இல்லை என. | கிரய கணக்குகள் கணக்குகள் பேணப்பட்டு வருகின்ற எமது நிறுவனத்திற்கு இந்த பந்தி பொருந்துவது இல்லை என. | சொத்துக்கள் மீள்மதிப்பீடு நியாயமான பெறுமதியில் கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை வேண்டும். | செய்து |

(இ)	ரூபா 172,066,316 தொகைக்கான 85 ஏக்கர்கள் 10 ரூட்கள் 499 பர்சல்களைக் கொண்ட 5 தொழிற்சாலைகளுக்குரிய காணிகள் நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்த போதிலும் அவற்றின் சட்டரீதியான உரிமை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாக காணப்படவில்லை.	பொருண்மையானவாறு கணக்குகளில் வெளிப்படுத்துதல் மேற்கொள்வதற்கு குறித்துக்கொண்டேன் என.	சட்டரீதியான உரிமையை உரித்தாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஈ)	இலங்கை கணக்கீட்டு நியமம் 20 இன் பிரகாரம் வரிசை அமைச்சிலிருந்து கிடைத்திருந்த ரூபா 1,000,000 தொகைக்கான மூலதன மானியத்தை பதிவழிப்பதற்கு எடுத்திருக்கவில்லை.	குறிப்பிட்ட நியமத்திற்கு கணக்கீட்டு இனங்க கணக்குகளில் சீராக்கல்கள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	நியமத்தின் பிரகாரம் பதிவழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(உ)	இலங்கை கணக்கீட்டு நியமம் 08 இன் பிரிவு 32 இன் பிரகாரம் ரூபா 11,707,931 இற்கான வியாபாரக் கடன்பட்டோர்களில் ரூபா 4,952,640 தொகை பல வருட காலமாக அறவிடப்படாமல் காணப்பட்ட மீதியாக இருந்ததுடன், அதற்காக போதியளவு ஜயக் கடன் ஒதுக்கம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஜயக் கடன் ஒதுக்கத்திற்காக கொள்கை ஒன்று கூட்டுத்தாபனத்தினால் அறிமுகப்படுத்தியிருக்கவில்லை. எனினும், நிதிக் கூற்றுக்கள் தொடர்பான குறிப்பு 02 இன் கீழ் பெற வேண்டிய மீதி என காட்டப்பட்டிருந்தது ஜயக் கடன் கழித்த பின்னர் தேறிய மீதி என குறிப்பிடப்பட்டிருந்தது.	கணக்கீட்டுக் கொள்கையை தொடர்ச்சியாக பேணுவதற்காக எதிர்வரும் ஆண்டுகளில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக குறித்துக்கொள்ளப்பட்டது என.	கணக்கீட்டுக் கொள்கை ஒன்றினை அறிமுகப்படுத்தி உரிய ஒதுக்கங்கள் நிதிக்கூற்றுக்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1.5.3 கணக்கீட்டுக் குறைபாடுகள்

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	உற்பத்திக் கணக்கொன்றின் மூலம் கூட்டுத்தாபனத்தின் அனைத்து உற்பத்திகளுக்குமாக உள்ளவாறான உற்பத்திக் கிரயம் ஒவ்வொரு உற்பத்திப் பொருளினதும் பாரத்தின் அடிப்படையில் உள்ளடக்கப்பட்டு முடிவு இருப்பு கணிக்கப்பட வேண்டியிருந்த போதிலும் கூட்டுத் தாபனத்தினால் மீளாய்வாண்டின் போது ரூபா 44,114,201 தொகைக்கான நேர் மற்றும் மறைமுக உற்பத்திச் செலவினை கவனத்தில் எடுக்காமல் தற்காலிக கிரய நடைமுறை ஒன்று	உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான பண்டங்களின் ஒவ்வொன்றின் பாரத்தை அடிப்படையாகக் கொண்டு கிரய விலை கணிக்கப்பட்டிருந்ததுடன், கடந்த ஆண்டுகளின் போது உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களும் இருப்பில் காணப்படுகின்றமையால் நேர் மற்றும் மறைமுக செலவுகளை கவனத்தில் எடுத்து கணிப்பதற்கு முடியாமல் உள்ளது என.	குறிப்பிட்ட வருடத்தின் இறுதி இருப்பு அவ் வருடத்தின் உற்பத்திக் கிரயத்தின் மீது உட்படுத்தப்பட வேண்டும்.

கடைபிடிப்பட்டிருந்த காரணத்தினால் ரூபா 30,916,975 தொகைக்கான இறுதி முடிவுப் பொருள் இருப்பின் பெறுமதி தொடர்பாக நியாயமான உறுதியீடு ஒன்றினை கணக்காய்வின் போது மேற்கொள்ள முடியாமல் இருந்தது.

- (ஆ) 2021 திசெம்பர் 31 திகதியில் அடுத்த கணக்காண்டின் போது சரியான விகிதாசாரத்தின் உள்ளவாறு வேஷ்ட சரியான பெறுமதியை படி கணித்தல் தொழிற்சாலையில் ரூபா 7,700,000 கணக்குகளில் சீராக்கல் மேற்கொள்ளப்படல் தொகைக்கான கட்டிடங்களுக்காக 10 செய்வதற்கு ஏற்பாடு வேண்டும். சதவீத பெறுமானத் தேய்வு செய்யப்படும் என. கணிக்கப்பட்டிருந்தது. எனினும், நிதிக் கூற்றுக்களில் குறிப்பு 02 இன் படி பெறுமானத் தேய்வு சதவீதம் 3.5 ஆக காணப்பட்டமையால் ரூபா 500,500 தொகைக்கான பெறுமானத் தேய்வுச் செலவு மிகையாக காட்டப்பட்டிருந்தது.
- (இ) கூட்டுத்தாபனத்தின் ஊழியர் ஒருவர் இது 2022 ஆண்டில் சரி ஆண்டின் போது 2021 திசெம்பர் 20 திகதி ஓய்வு செய்யப்படும் என. மேற்கொள்ளப்பட்டுள்ள கொடுப்பனவுகள் மாத்திரம் ஒதுக்கங்களில் இருந்து கழிக்கப்பட வேண்டும்.
- (ஈ) 05 தொழிற்சாலைகளுக்கு உரிய ரூபா 1,186,298 தொகைக்கான இவ்வாறான வகைப்படுத்தல் தொழிற்சாலை பராமரிப்புச் செலவுகள், வழுக்களை எதிர்காலத்தில் மஹியங்கண தொழிற்சாலைக்குரிய ரூபா 3,701,845 தொகை கக்கான குறைப்பதற்கு ஏற்பாடு கூறுக்கத்தில் செய்யப்பட்டுள்ளது என. தொழிற்சாலை உற்பத்தி தொடர்பான செலவினங்கள் உற்பத்திக் கிரயத்தின் கீழ் கணக்கீடு செய்யப்பட வேண்டியிருந்த போதிலும் தாபன மற்றும் நிருவாகச் செலவு என கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக உற்பத்திக் கிரயம் குறைவாக காட்டப்பட்டிருந்தது.

(உ) எரகம் தொழிற்சாலைக்கு சீனச்சட்டி 2021 திசைம்பர் 31 திகதியில் மூலதனத் தன்மையுள்ள மெல்லிய இரண்டு ரோல்கள் உள்ளவாறு இருப்பு பதிவுகள் செலவுகளை ஆண்டின் கொள்வனவு செய்வதற்காக இணக்கங் செய்த பின்னர் போது மூலதனப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ரூபா 1,280,000 உரியவாறு கணக்குகளில் வேண்டும். மூலதனச் செலவு இயந்திர சீராக்கல் மேற்கொள்வதற்கு உபகரணங்களின் கீழ் சொத்துக்கள் எனக்கீடு செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என. வேண்டியிருந்த போதிலும், பொதுவான இருப்புக்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருந்தமையால் அத்தொகையினால் ஆண்டிற்கான அலாபம் குறைவாக காட்டப்பட்டிருந்தது.

1.5.4 இணக்கங் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் மற்றும் அறிக்கைகள்

விடயம்	நிதிக் கூற்றுக்களி ன் படி பெறுமதி ரூபா	நேரொத்த அறிக்கைக ளின் படி பெறுமதி ரூபா	வித்தியாசம்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) பொது இருப்பு மீதி	7,747,534	9,228,936	1,481,402	பொது இருப்பு அறிக்கை மற்றும் கணக்குகளுடன் இணக்கங் செய்து உரிய சீராக்கல் பதிவுகள் செய்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என.	பதிலின் படி செயற்படுதல் பொறுத்தமானது.
(ஆ) ஆதனங்கள் பாறித் தொகுதிகள் மற்றும் உபகரணங்கள்	17,432,567	18,577,173	1,144,606	கணக்குகளின் படி இணக்கங் செய்து செயற்படுதல் சரியான பெறுமதி பொறுத்தமானது. சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	பதிலின் படி செயற்படுதல் பொறுத்தமானது.

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டிய கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2012 ஆண்டு முதல் காணப்படும் இலங்கை கனிய மணல் கம்பனிக்கு செலுத்த வேண்டிய ரூபா 387,275,583 தொகையினை தொகையினை இதுவரை	பழைய கணக்குகள் பதிவேடுகளின் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என. நடவடிக்கை தொகையினை தொகையினை இதுவரை	செலுத்த வேண்டிய ஊடாக தொகையினை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எடுத்திருக்கவில்லை.

- (ஆ) ரூபா 1,221,660 தொகைக்கான திணைக்களத்துடன் தொடர்பு பதிலின் படி செயற்பட உள்நாட்டு இறைவரித் கொண்டு பெறுமதியினை வேண்டும்.
திணைக்களத்திலிருந்து பெற நாளதுவரை ஆக்குவதற்கு வேண்டிய வருமான வரி மீதியை நடவடிக்கை எடுக்கப்படும் என.
தீர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- (இ) மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி எதிர் காலத்தில் சட்டமா மீதிகளின் சபையில் இருந்து பெற வேண்டிய அதிபரின் அறிவுரையை உறுதிப்படுத்தல்கள் ரூபா 5,000,000 இற்கான மீதிக்காக, பெற்றுக்கொண்டு பெற்றுக்கொண்டு பணத்தை அறவீடு மீதியை உறுதிப்படுத்தல்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெற்றுக்கொண்டு அதன் சரியான தன்மையினை பரிசோதனை மேற்கொண்டு தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

1.6.2 செலுத்த வேண்டிய கணக்குகள்

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	2004 ஆண்டு முதல் 2019 வரையான ரூபா 1,993,009 கணக்காய்வுக் கணக்காய்வுக்காக, தீர்த்திருக்கவில்லை.	தீர்த்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என. கட்டணத்தை	செலுத்த வேண்டிய மீதியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ)	ரூபா 40,216,217 இற்கான செலுத்த வேண்டிய மீதிகளின் சரியான தன்மையினை உறுதிப்படுத்தி அம் மீதிகளை தீர்ப்பதற்கு முடியாதிருந்ததுடன், இந்த மீதிகளுக்காக மீதிகளை உறுதிப்படுத்தல்கள் பெற்றிருக்கவில்லை.	பழைய கணக்குகள் மற்றும் ஏடுகள் மூலம் கணக்குகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	கடன் மீதிகளை செலுத்தி தீர்ப்பதற்கும், இனங்காணப்பாத பெறுமதியை இனங்கண்டு கணக்குகளை சரி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ)	உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு 6 வகையான வரியாக செலுத்த வேண்டியிருந்த ரூபா 121,768,339 இற்கான மீதி தொடர்பாக அந்திணைக்களத்துடன் கலந்துரையாடி தீர்த்துக்கொள்வதற்கு கூட்டுத்தாபனத்தினால் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	திணைக்களத்துடன் கொண்டு பெறுதியை நாளதுவரை ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	பதிலின் படி செயற்பட வேண்டும்.

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள் பிரமாணங்களுடனான தொடர்பு	விதிகள், இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) நி.பி. 770(4)(உ) மற்றும் 2020 ஆகஸ்ட் 28 திகதிய பொது நிதிச் சுற்றுறிக்கையின் இலக்கம் 01/2020 இன் பகுதி I பந்தி 13.2	கூட்டுத்தாபனத்தின் தொழிற்சாலைகளுக்கு இணைக்கப்பட்டிருந்த வாகனங்கள் 17 ஆண்டிற்கு முன்னர் இருந்து ஒட்ட நிலையிலிருந்து அகற்றப்பட்டிருந்த போதிலும் அரசு நிறுவனங்களின், சேதமடைந்த வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அகற்றுதல் தொடர்பான வழிகாட்டிலின் பிரகாரம் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	அப்புறப்படுத்துவதற்கு தேவையான தகவல்கள் அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளது என.	அப்புறப்படுத்தல் மேற்கொண்டு அந்த கருமத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
(ஆ) 2016 திசெம்பர் 29 திகதிய இலக்கம் 30/2016 கொண்ட பொது நிருவாக சுற்றுறிக்கையின் பந்தி 3.1	வாகனங்களின் அனைத்து ஏரிபொருள் பரிசோதனை ஒன்றின் பின்னர் 12 மாத கால வரையறையின் பின்னர் அல்லது 25,000 கிலோ மீற்றர் தூரம் ஒட்டத்தின் பின்னர் அல்லது என்ஜின் தொடர்பான பிரதான திருத்த வேலை ஒன்றின் பின்னர் ஆகிய விடயங்களில் ஆரம்பத்தில் ஈடுபடும் சந்தர்ப்பத்தின் பின்னர் மீண்டும் ஏரிபொருள் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த போதிலும், கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனங்களின் அவ்வாறு ஏரிபொருள் பரிசோதனை மேற்கொண்டு எரியும் எரிபொருள் எண்ணிக்கையை கணித்திருக்கவில்லை.	தற்போது கணித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என.	சுற்றுறிக்கையின் பிரகாரம் செயற்பட வேண்டும்.

1.8 நிதி முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
.பி. 135 இன் பிரகாரம் கணக்கீட்டு தற்போது அதிகாரக் நிதிப் பிரமாணங்களின் த்தியோத்தரினால் தனது கையளிப்பொன்று பிரகாரம் செயற்பட முமங்களை பொதுவாக அல்லது மேற்கொள்ளப்பட்டுள்ளது வேண்டும்.		
வ்வொரு கொடுக்கல் வாங்கல்கள் எனவும், மற்றும் தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் தொழிற்சாலைகளில் நிதிக் கையெப்பு கட்டமைப்பின் படி அதிகாரக் கட்டுப்பாடு தொடர்பாக கையளிப்பு கையளிப்பு கட்டமைப்பின் படி அதிகாரக் கட்டுப்பாடு தொடர்பாக அதிகாரக் கையெப்பு வேண்டும் அதன்படி 2020 ஜூலை 29 எதிர்காலத்தில் சரி செய்யப்படும் கதி அன்று அதிகார எனவும்.		
கையளிப்பொன்று மற்கொள்ளப்பட்டிருந்த போதிலும்		

2022 ஜூன் 07 திகதி வரையான திருத்தத்துடன், மீண்டும் அதிகார கையளிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இந்த அதிகார கையளிப்பு பதிவேட்டில் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகளின் நிதிக் கட்டுப்பாடு தொடர்பாக அதிகார கையளிப்பொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 5,054,619 இற்கான மிகை ஒன்று காணப்பட்டதுடன், அதற்கு நேரோத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 1,606,181 தொகை ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 3,448,438 இற்கான அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது. 2020 ஆண்டிற்கு நேரோப்ப 2021 ஆண்டின் விற்பனைக் கிரயம் ரூபா 9,953,949 இனால் வீழ்ச்சியடைதல் இந்த அதிகரிப்பிற்கு பிரதான காரணமாகியுள்ளது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2020 ஆண்டில் வெளி நபரோருவரினால் முதல் 2025 வரையான 06 வருடங்களுக்கான செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு வருடாந்தம் நெருங்கக் கூடிய இலக்குகளின் படி திட்டம் தயாரிக்கப்பட வேண்டியிருந்த போதிலும் அவ்வாறு செயற்பட்டிருக்கவில்லை.	எதிர் காலத்தில் செய்யப்படும் என.	சரி செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கும் போது வருடாந்தம் நெருங்கக்கூடிய இலக்குகளின் படி திட்டம் தயாரிக்கப்பட வேண்டியதுடன், குறிக்கோள்கள் நிறைவேற்றப்படும் முறைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும்.
கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்டிருந்த நடவடிக்கைத் திட்டத்தில் ஆண்டிற்குரிய பாதீட்டு ஏற்பாடுகள் உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.	செயல் நடவடிக்கைத் திட்டத்தில் ஆண்டிற்குரிய பாதீட்டு ஏற்பாடுகள் உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.	
அதேபோல் செயலாற்றலை அளவை செய்வதற்காக பிரதான செயலாற்றல் சுட்டி இனங் கண்டிருக்கவில்லை. ஒவ்வொரு குறிக்கோள்களின் கீழ் 06 வருடங்களுக்குமான இலக்குகள் அல்லது சதவீதம் 2021 ஆண்டிற்காக பிரயோகித்திருக்கவில்லை.	10 குறிக்கோள்களின் கீழ் செயல் நடவடிக்கைத் திட்டம்	

தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் அவற்றில்
 07 குறிக்கோள்களை
 நிறைவேற்றிக்கொள்வதற்காக
 கூட்டுத்தாபனம் நடவடிக்கை ஏதும்
 எடுத்திருக்கவில்லை.

3.2 செயற்பாட்டுத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 09 தொழிற்சாலை நிலங்களில் 07 நிலங்களின் காணிகளின் உரிமையை கூட்டுத்தாபனத்திற்கு உரித்தாக்குவதற்கு முடியாமல் இருந்தமையால் தொழிற்சாலைகளை குத்தகைக்கு கொடுப்பது தொடர்பாக 2010 ஆண்டில் அங்கீரிக்கப்பட்டிருந்த அமைச்சரவை தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு முடியாமல் இருந்ததுடன், உற்பத்தி ஏதும் மேற்கொள்ளப்படாத 06 தொழிற்சாலைகளை பேணிச் செல்வதற்காக வருடாந்தம் பாரிய செலவொன்று மேற்கொள்ள நேரிட்டிருந்தது. இந்த 06 தொழிற்சாலைகளுக்காக வருடாந்தம் உற்பத்திக் கிரயம் மற்றும் நிருவாக செலவு என சுமார் ரூபா 8 மில்லியன் தொகை செலவிடுவதற்கு நேரிட்டிருந்தது.	மஹியாங்களை மற்றும் எரகம தொழிற்சாலைக் காணிகள் மாத்திரம் கூட்டுத்தாபனத்திற்கு வர்த்தமானி மூலம் உரித்தாக்கப்பட்டிருந்ததுடன், 2012 ஆண்டு முதல் இக் கூட்டுத்தாபனத்திற்கு உரித்தாகிய வரிசை அமைச்சினுடாக ஏனைய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகளின் காணிகளை உரித்தாக்கி தருவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி விண்ணப்பித்திருந்ததுடன், அதற்காக பலமுறை கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டிருந்தது. எனினும், இதுவரை அத் தொழிற்சாலைகளின் காணிகளின் உரிமையை உரித்தாக்கியிருக்கவில்லை என.	அனைத்து காணிகளின் உரிமையை எழுத்துமூலம் உரித்தாக்குவதற்கு நடவடிக்கை வேண்டும்.
(ஆ) ஒட்டுக்டான் தொழிற்சாலை கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தின் கீழ் மீண்டும் ஆரம்பிப்பதற்காக 2020 ஜூலை 09 திகதி இலக்கம் அமப/20/0989/224/002-1 கொண்ட அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் அங்கோரம் வழங்கப்பட்டிருந்தது. 2020 ஆண்டின் போது ரூபா 3,275,129 தொகை மற்றும் 2021 ஆண்டின் போது ரூபா 1,013,685 தொகை திருத்த வேலை மற்றும் ஏனைய செலவுகள் என மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் 2022 ஜூன்வரி வரை தொழிற்சாலையின் உற்பத்தி அலுவல்கள் ஆரம்பிப்பதற்கு முடியாமல் இருந்தது.	கொவிட் தொற்றுநோய் காரணமாக 2021 மே மாதம் இந்த அலுவல்கள் இடை நிறுத்தப்படுவதற்கு நேரிட்டதுடன், அதன் பின்னர் மீண்டும் உற்பத்தி அலுவல்கள் தற்போது ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என.	ஒட்டுக்டான் தொழிற்சாலையின் உற்பத்தி அலுவல்கள் தாமதம் இன்றி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 விளைவற்று அல்லது குறைபயன்பாட்டு ஆதனங்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உட்பகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>உற்பத்தி அலுவல்கள் மேற்கொள்ளப்படும் தொழிற்சாலைக்கு சொந்தமான 231 ஏக்கர் காணியில் சுமார் 50 ஏக்கர் வயல் காணி வெளித்தரப்பினருக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருந்த போதிலும், தொழிற்சாலை நிலம் மற்றும் சௌங்கல் வெட்டும் நிலப் பகுதி தவிர ஏனைய மீதியான காணி ஆக்கழுப்புவமான முதலீடுகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லை. தற்போது வயல் காணிகளில் சுமார் 3 ½ ஏக்கர் தனி நபர் ஒருவரினால் கைப்பற்றப்பட்டிருந்தது. சுமார் 94 ஏக்கர்களைக் கொண்ட மலையங்களை காணியில் சுமார் 125 குடும்பங்கள் 2015 ஆண்டிற்கு முன்னர் முதல் அங்கீகாரம் இன்றி குடியிருப்பதனால் தொழிற்சாலை பதவி தவிர மீதியான காணிகள் ஆக்கழுப்பான முதலீடு ஒன்றில் ஈடுபடுத்தியிருக்கவில்லை.</p>	<p>எரகம 231 ஏக்கர் என்னிக்கையில் தொழிற்சாலை நிலம் தவிர ஏனைய காணிகளில் 50 ஏக்கர் அளவு வெளித்தரப்பினருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது 3½ ஏக்கர்கள் காணிகள் தொடர்பாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தின் L 168 இன் கீழ் வழக்கொன்று விசாரிக்கப்பட்டு வருகின்றது எனவும், ஏனைய வெற்றுக் காணிகள் தொழிற்சாலைக்கு களிமண் பெறுவதற்காகவும் அவற்றில் ஒரு பகுதியில் சௌங்கல் வெட்டுதல் மேற்கொள்ளப்படுகின்றது எனவும், காணிகள் ஆக்கழுப்புவமாக பயன்படுத்தப்படுகின்றது எனவும்.</p>	<p>கூட்டுத்தாபத்திற்கு சொந்தமான மூலம் ஆதனங்கள் மூலம் உச்சமட்ட பயன்பாட்டினை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>

3.4 பெறுகை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>2021 ஆண்டின் போது எரகம தொழிற்சாலையின் கூரையின் திருத்த வேலைகளுக்காக ரூபா 1,561,937 இற்கான தொகையொன்றும், தொழிற்சாலைக்கு சொந்தமான 02 சீனச்சட்டி ரோல்கள் கொள்வனவு செய்வதற்காக ரூபா 1,280,000 தொகையும் செலவிடப்பட்டிருந்தது. இந்த இரண்டு பெறுகைகளுக்காக</p>	<p>பெறுகை நடைமுறையை செயற்படுத்தல் மற்றும் உரிய நிலைகளுக்கு ஏற்றவாறு நிதிப் பிரமாணம் 135 இன் படி நிதி அதிகார கையளிப்பு மேற்கொள்வதற்கு தேவையான நடைமுறை ஒன்று தற்போது</p>	<p>பெறுகை நடைமுறை கடைபிடிக்கப்பட வேண்டும்.</p>

பெறுகை நடைமுறை ஏற்படுத்தப்பட்டு
 கடைபிடிக்கப்பட்டிருக்கவில்லை. வருவதுடன், மற்றும்
 தனியார் நிருவனங்களினால் மேற்குறிப்பிட்ட
 சமர்பிக்கப்பட்டிருந்த செலவுகளின் வெளிப்படைத் தன்மையை
 இன்வொயிஸ்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பணம் உறுதிப்படுத்துவதற்காக
 செலுத்தப்பட்டிருந்தது. வழங்குனர்கள் தேவையான தகவல்கள்
 தெரிவு செய்யப்பட்ட நடைமுறை, மூலம் விளக்கமளிக்கப்பட்டு
 அங்கீரிக்கப்பட்ட மதிப்பீடு, பணிப்பாளர் சபை
 தொழில்நுட்ப மதிப்பாய்வுக் குழு போசனைக்காக
 பரிந்துரை மற்றும் பெறுகைக் குழு அங்கீகாரம்
 அங்கீகாரம் இதற்காக பெற்றிருக்கவில்லை. அதேபோல் வழங்கப்பட்டிருந்தது என
 குறிப்பிட்ட கருமம் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டதென
 அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
 அதன்படி, மதிப்பாய்வு மற்றும் தெரிவு செய்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை ஒன்று
 காணப்படாதிருந்ததுடன், 2006 பெறுகை வழிகாட்டல் கோவையின் பெறுகை தொடர்பான பிரிவுகள்
 எதனையும்
 கடைபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லானுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2021 பாதீட்டின் படி வருமானம், செலவினம் மற்றும் உள்ளவாறான வருமானம், செலவுகளிடையே 36 சதவீதம் முதல் 322 சதவீதம் வரையான பொருண்மையான முரண்கள் காணப்பட்டமையால் பாதீடு கட்டுப்பாடுக் கருவியொன்றாக ஈடுபடுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என. பாதீடு கட்டுப்பாட்டுக் கருவியொன்றாக பயன்படுத்தப்பட வேண்டும்.	பாதீடு முகாமைத்துவ கட்டுப்பாட்டு கருவியொன்றாக கருவியொன்றாக ஈடுபடுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என.	பாதீடு கட்டுப்பாட்டுக் கருவியொன்றாக பயன்படுத்தப்பட வேண்டும்.